

# கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2053 • நவம்பர் 26 2022

Weekly E-paper • November 26, 2022



## சட்ட எரிப்பு மாவீரர் நாள்!

சுப.வீரபாண்டியன்




**‘திராவிடம்’  
பொய்யாம்!  
உளறுகிறார் ஆளுநர்!!**

எழில்.இளங்கோவன்



**வாளைவிட  
ஆபத்தானது  
நூல்!**

தலையாங்கம்



**வாரணாசியில்  
தமிழ்...!  
தில்லியில் இந்தி...!**

வெற்றிச்செல்வன்

# கருஞ்சட்டைத் தமிழர்

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

வார இணையஇதழ் (சனிக்கிழமைதோறும்) • திருவள்ளூர் ஆண்டு 2053 • நவம்பர் 26 2022

Weekly E-paper • November 26, 2022


## சட்ட எரிப்பு மாவீரர் நாள்!

சுப.வீரபாண்டியன்

நவம்பர் 26 -

தமிழக, இந்திய, உலக அளவில் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற நாள் ஆகும்.

1957 நவம்பர் 26 - அரசமைப்புச் சட்டத்தைக் கொடுத்தி விட்டுத் தந்தை பெரியாரும், 4000 தொண்டர்களும் சிறை புகுந்தனர். எனவே இந்த நாள், தமிழக வரலாற்றில் இடம் பெறும் நாள்.



அது குறித்து விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தை யாரேனும் கொளுத்தினால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்னும் புதிய சட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலையும் பெற்றது!

போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு

இதே நவம்பர் 26 அன்றுதான், 1949 ஆம் ஆண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். எனவே இந்திய அளவிலும் இந்த நாள் தனி இடம் பெறுகிறது.

உலக அளவிலேயே, மக்கள் விடுதலைப் போராட்டத்திற்காகப் முப்படைகளை நடத்திய மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளும் இந்த நவம்பர் 26 தான். அது 1954 ஆம் ஆண்டு, எனவே உலக அளவிலும் இந்த நாளுக்குத் தனி இடம் உண்டு!

1950-களில் திராவிடர் கழகமும், திமுகவும் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திக் கொண்டே இருந்திருக்கின்றன. அந்தப் பத்து ஆண்டுகளைத் தமிழகத்தின் போராட்ட ஆண்டுகள் என்றே குறிக்கலாம்.

அவை எல்லாவற்றிற்கும் மேலாக, நடைபெற்ற உச்சகட்டப் போராட்டம் சட்ட எரிப்பு போராட்டம்! அதுவரையில் அப்படி ஒரு போராட்டம் தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ நடந்ததே இல்லை என்று கூறலாம்.

அரசாங்கமே அப்படி ஒரு போராட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு குற்றத்திற்கும் என்ன தண்டனை என்று சொல்லும் அரசியல் சட்டத்தில் கூட, சட்டத்தை எரித்தால் அதற்கு என்ன தண்டனை என்னும் குறிப்பு காணப்படவில்லை. ஏனெனில், அப்படி யாரேனும் செய்வார்கள் என்று சட்டத்தை இயற்றியவர்களே கூட எண்ணிப் பார்த்திருக்க முடியாது. அந்தச் சிக்கலான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம்

விட்டதால், இனிமேல் யாரும் போராட்டத்திற்கு வர மாட்டார்கள் என்று அரசு கருதியது. அப்படியே வந்தாலும் 50, 100 பேருக்கு மேல் வர வாய்ப்பு இல்லை என்பது அரசின் கணிப்பாக இருந்தது. ஆனால் ஏறத்தாழ நான்காயிரம் தொண்டர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆறு மாதம் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. அய்யா பெரியாரும் சிறை புகுந்தார்.

சிறையில் மிக மோசமான உணவு வழங்கப்பட்டது. பலர் உடல் நலமற்றுப் போனார்கள் ஆனாலும் உறுதி குலையவில்லை.

பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட 15 பேர் சிறையில் இறந்தார்கள். இந்தியச் சட்டம் சாதியை பாதுகாக்கும் சட்டமாக இருக்கிறது என்பதே போராட்டத்திற்கான அடிப்படைக் காரணம். அதனால் தான் விடுதலையாகி வெளியே வந்த பிறகும், நான் வெளியே வந்து என்ன பயன், சாதியைப் பாதுகாக்கும் நிலை இன்னமும் அப்படித்தானே இருக்கிறது என்று வருந்தினார் தந்தை பெரியார்.

அந்தப் போராட்டம் இறுதி வெற்றியைக் கொண்டு வந்து விடவில்லை என்றாலும், ஒரு மிகப்பெரிய எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தியது. இந்தியாவே அந்தப் போராட்டத்தை மிரண்டு போய்ப் பார்த்தது. எனவே, அந்த நவம்பர் 26 இன்றைக்கும் மறைக்க முடியாத நாளாக, வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கிறது!

# ‘திராவிடம்’ பொய்யாம்! உளறுகிறார் ஆளுநர்!!

எழில்.இளங்கோவன்

திருக்குறள் குறித்துப் பேசத்தெரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் திருவள்ளுவர் சொல்லும் அடக்கமுடையையும், நாவடக்கமும் எப்படித் தெரியாமல் போயிற்று?

அவர் ஒரு சனாதனவாதி. அதனால் தெரியாமல் போகலாம். இந்தியாவின் வரலாறு என்பது ஆரியத்திற்கும், பவுத்தத்திற்குமான போர் என்று சொல்வார் அறிஞர் அம்பேத்கர்.

இதில் ஒரு நுட்பமான செய்தி இருக்கிறது. அவர் சொல்வார், இந்தியாவில் இரண்டு இனங்கள்தான் இருக்கின்றன. ஒன்று திராவிட இனம், மற்றொன்று ஆரிய இனம். ஆகவே ஆரிய-திராவிடப் போர்தான் இந்திய வரலாறு என்பதைப் பவுத்தத்தை முன்னிறுத்தி உறுதி செய்கிறார், அம்பேத்கர்.

வரலாறு என்றால் என்னவென்றே தெரியாத ஆளுநர் ரவி சொல்கிறார், திராவிட இனம் என்ற ஓர் இனம் இங்கு இல்லை, இருந்ததில்லை என்று.

சனாதனத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அவருடைய சனாதன நூல்களில் இருந்தே திராவிடத்தைப் பற்றிச் சில சான்றுகளைச் சொல்லலாம்.

\* மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயம் 43/44ஆம் பாடல்களில், பார்ப்பனர்களைப் பணிந்து வணங்காத பெளண்ட்ரகர், ஒட்டர், “திராவிடர்”, காம்போஜர், யவணர், சாகர், பாரதர், பஹ்வவர், சீனர், கிராதர், தரதர், கசர் ஆகியோர் சூத்திரக் குடியினர் ஆவார் என்று சொல்வதன் மூலம், ‘திராவிட’ இனத்தைச் சுட்டிக் காட்டுகிறது ஆரிய மனுஸ்மிருதி.

\* பார்ப்பனப் புராண, இதிகாசங்களின் மூதாதையர்களில் ஒருவரான சத்திய விரதரைப் பற்றிச் சொல்லும்போது பாகவத புராணம், “திராவிட மன்னன்” என்று குறிப்பிடுவதில் இருந்து திராவிடரை அங்கீகரிக்கிறது, பாகவத புராணம்.

\* ஐத்திரேய பிராமணத்தில் விசுவாமித்திரர் வழித்தோன்றல்களில் விருஷலர்களைக் குறிக்கும்படித் தில் புண்டரர், சபரர், புனிந்தர் வரிசையில் “திராவிடர்” என்று திராவிட இனத்தை உறுதிப்படுத்துகிறது, ஐத்திரேய புராணம்.

\* வடமொழி வித்தகரான குமரிலப்ப்டர் “திராவிட பாஷா” என்று சொல்லித் திராவிட இனத்தைப்பதிவு செய்திருக்கிறார்.

\* ‘சமஸ்கிருத மூலங்கள்’ என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஜே.மூர் (J.Muir) “திராவிடம்” என்பதை ‘விபாஷை’ அதாவது சிறு பாகதம் என்று குறிப்பிடும் வடநூலார், திராவிடர்களின் மொழியைத் ‘திராவிடி’ என்று பதிவு செய்துள்ளதை எடுத்துக் காட்டுகிறார்.

\* திராவிடி என்பது செளரசேனி உள்ளிட்ட மூல பாகத மொழிகளுள் மூத்த மொழி என்று “தமிழ்” மொழியைக்

குறிப்பிடுகிறார், வடமொழி அறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா.

\* டாக்டர் அம்பேத்கர், “ரிக் வேதத்தில் நாகர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, நாகர்கள் மிகப் பண்டைய காலத்து மக்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. நாகர்கள் எவ்வகையிலும் ஆதிவாசிகளாகவோ அல்லது நாகரீகமற்ற மக்களாகவோ இருந்தது இல்லை என்பது நினைவு கூரத்தக்கது” என்று சொல்லும் அம்பேத்கர், திராவிடர்கள், நாகர்கள் என்பது ஓர் இனமக்களின் வெவ்வேறு பெயர்கள் என்றும், திராவிடர்கள், நாகர்களாகத் “தென்னிந்தியாவில்” மட்டுமல்லாமல் வட இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பதும் வரலாற்று உண்மை என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

\* சி.எப்.ஓல்டாம் தன்னுடைய ‘சூரியனும் நாகங்களும்’ என்ற நூலில், “திராவிட மக்கள் பண்டைக்காலம் முதலே சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் எனப் பிரிந்து இருந்திருக்கிறார்கள்” என்கிறார்.

\* மொஹஞ்சதாரோ அழிவுற்ற நாகரீகமாக இருப்பினும் அது, ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே இங்கு பரவியிருந்த மிகப் பழைய திராவிட நாகரீகமாக இருந்ததாகத் தன் ‘உலக வரலாறு’ நூலில் ஜவகர்லால் நேரு பதிவு செய்திருப்பது கருதத்தக்கது.

\* “தமிழ் என்னும் சொல்லுக்கு நேர் வடமொழிச் சொல் “திராவிடம்” என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒன்றாகக் குறிப்பதாகும்” என்று ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம் - கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்களுடன்’ என்ற நூலில் தெளிவாகச் சொல்கிறார், அறிஞர் கிரீயர்ஸன்.

இன்றைக்குத் திராவிடம் என்றால் பகுத்தறிவு, சமூகநீதி என்றும், வடவர் ஆதிக்கத்திற்கு எதிராகவும் எழுந்து நிற்கிறது.

திராவிடர் சங்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி), திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று வளர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற நிலையில், திராவிடம் என்பது பெயர், திராவிடம் என்பதை இங்கு இருந்ததில்லை என்று தமிழக ஆளுநர் சொல்கிறார் என்றால் அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பது மட்டுமில்லை; அவர், அவருடைய ஆளுநர் வேலையைக் கூட ஒழுங்காகச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

பா.ஜ.க வின் ரப்பர் ஸ்டாம்ப்பாகவும், ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டாகவும் இருந்து கொண்டு ஆராச்சி செய்வதை விட்டு விட்டுத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து பதவி விலக வேண்டும்.

திராவிடர்கள் யார் என்ற கவலை இனி ஆளுநருக்கு வேண்டாம், அதைத் திராவிடர்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

தமிழராய் வேர் பிடி! உலகெலாம் கிளை விரி!

## கருஞ்சட்டைத் தமிழர்

### வாளைவிட ஆபத்தானது நூல்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலகுக்குத் தோழமையைச் சொல்லிக் கைகளை நீட்டியவர்கள் தமிழர்கள்.

அதற்காக அந்நியர்களின் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் ஏற்பவர்கள் அல்லர் தமிழர்கள்.

வலிமை வாய்ந்த மன்னர்களான அசோகர், அக்பர் போன்ற பேரரசர்களின் பேரரசுகள் இந்நாட்டில் விரிவடைந்த போதும், அவைகளால் தமிழ் நாட்டின் எல்லையைக் கூட மிதிக்க முடியவில்லை. வடவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தவர்கள் தமிழர்கள்.

புறப்பகைவர்களைக் களத்தில் எதிர்கொள்ளலாம், வெல்லலாம்.

ஆனால் சொக்கட்டான் சகுனிக் கும்பல்கள் அப்படியில்லை. கூட இருந்தே கழுத்தறுப்பு வேலைகளைச் செய்து சேர்ந்தாரைக் கொல்லியாக உருவெடுப்பது அவைகளின் குணம்.

தமிழைத் தமிழ்நாட்டில் சங்கம் அமைத்து வளர்த்த செய்தியை இறையனார் களவியலுரை மூலம் அறிகிறோம்.

இப்போது ஆர்.எஸ்.எஸ். முகமூடியான பிரதமர் மோடி கிளம்பி விட்டார், காசிபில் போய் தமிழ் வளர்க்கப் போகிறேன் என்று.

தமிழில் வணக்கம் சொல்வார், திருக்குறள் சொல்வார், யாதும் ஊரே பாட்டையும் பாடுவார், தமிழ் அழிந்து விடக் கூடாது என்று கூப்பாடும் போடுவார். எல்லாம் நடிப்பு!

கேந்திர வித்யாலயாக்களில் தமிழுக்குத் தடை, தில்லி பல்கலைக்கழகத்தில் இந்தி கட்டாயம், ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பதவி நிரப்பப்படவில்லை, தமிழ்நாட்டு வங்கிகளில் தமிழர்களுக்கு வேலையில் முன்னுரிமையில்லை, இரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பு... இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

தமிழை வளர்ப்பதன்று மோடியின் நோக்கம். தமிழைச் சொல்லி, அதற்குள் மதத்தை நுழைத்துத் தமிழை அழித்து இந்தியை /சமஸ்கிருதத்தை நிலைநிறுத்தும் சொக்கட்டான் வேலையைச் செய்கிறார், அவர்.

வாளை விட நூல் ஆபத்தானது.

வடக்கை எதிர்கொள்ளும் தெற்குச் சூரியன், 'திராவிடம்' ஒன்று தான்.

தமிழர்களே! அணி திரள்வோம் வாருங்கள், முதல்வர் ஸ்டாலின் தலைமையில்!

## மூன்று நூல்கள் அறிமுகம்



19-11-2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை, அன்பகத்தில் கருஞ்சட்டைப் பதிப்பக வெளியீடாக, பிரபஞ்சன் எழுதிய “ஈரோடு தமிழர் உயிரோடு”, விடுதலை இராசேந்திரன் எழுதிய “ஆர்.எஸ்.எஸ்.ஓர் அபாயம்”, நா.காமராசன் எழுதிய “ஒரு குயிலின் போர்ப்பாட்டு” ஆகிய மூன்று நூல்களைத் தி.மு.கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வெளியீட்டுச் சிறப்புரையாற்றினார். திரு.செந்திலதிபன், வழக்கறிஞர் அஜிதா, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் இந்நூல்கள் குறித்து அறிமுக உரையாற்றினர். பேரவைத் தோழர்கள் ‘பெல்’ ராஜன் தலைமை தாங்க, சாரதாதேவி வரவேற்புரையாற்ற, எட்வின் தொகுப்புரை வழங்க இந்நிகழ்ச்சிக்கு இராகிலா நன்றி கூறினார். தோழர்கள் சுப.வீரபாண்டியன், கவிஞர் கலி.புங்குன்றன், நாடாளுமன்ற உறுப்பினர் டி. கே. எஸ். இளங்கோவன், மா.உமாபதி, ஆ.சிங்கராயர், சிற்பி செல்வராசு, அ.லாரன்ஸ், கார்த்தி, திராவிடமணி, வெற்றிச்செல்வன், லோக பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

## பொதுச் செயலாளருடன் சந்திப்பு



ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற திரு.இரவிச்சந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளரை 22-11-2022 அன்று பேரவைத் தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது பேரவைத் தோழர்கள் எழில்.இளங்கோவன், ‘பெல்’ ராஜன், கார்த்திக், லோகபாலன், சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆசிரியர்: சுப.வீரபாண்டியன்

பொறுப்பாசிரியர்: எழில். இளங்கோவன்

உதவி ஆசிரியர்கள்:

உதயகுமார், வெற்றிச்செல்வன், சாரதாதேவி

வெளியீடு:

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

இணையதளம்

www.keetru.com, www.karunchattaibooks.com

மின் அஞ்சல்: karunchattai@gmail.com

டுவிட்டர்: suba\_vee

தொடர்புக்கு

120 என்.டி. ராமராவ் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024, தொலைபேசி: 044-2472 6408

# வாரணாசியில் தமிழ்...! தில்லியில் இந்தி...!


## வெற்றிச்செல்வன்

ஒன்றிய அரசு வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி நடத்தி, தமிழை வளர்க்கப் போவதாக ஒரு பரப்புரையினை கடந்த சில நாட்களாகவே செய்து வருகிறது. ஆனால் இவர்களுக்குத் தமிழை வளர்ப்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிவர். இது தமிழர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், அவ்வளவுதான்.

காசி தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் தளத்திற்குப் போனாலே ஒன்றிய அரசின் வேடம் வெளிப்பட்டு விடும். தமிழை வளர்க்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் அந்த வலைதளப் பக்கத்தைக் கூட தமிழில் வடிவமைக்கவில்லை (பார்க்க - படம்). இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள்தான் அந்தப் பக்கத்தில் கூடுதலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இதைவிட மிக மோசமான சம்பவம் என்னவென்றால் வாரணாசியில் தமிழை வளர்ப்பதாகச் சொல்லும் மோடியின் ஒன்றிய அரசு, அதன் கீழ் இயங்கும் தில்லிப் பல்கலைக்கழகத்தில் இந்தியைக் கட்டாயம் ஆக்கியுள்ளது. தில்லிப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்கிறது அப்பல்கலைக் கழகத்தின் 11.11.2022 ஆம் நாளிட்ட அறிவிப்பு.

திருக்குறளைத் தப்புத் தப்பாக ஒப்பித்தோ, தமிழ்ச் சங்கம் நடத்தி அதில் தமிழர் சிலரைத் தூண்டில் பூசுக்களைப் போல் பயன்படுத்தியோ பாஜகவை வளர்த்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது வெறும் பகற்கனவு மட்டுமே என்பதைக் காலம் இவர்களுக்கு உணர்த்தும்.



**दिल्ली विश्वविद्यालय**  
**UNIVERSITY OF DELHI**

Ref. No. Exam.VII/2022/67  
Dated 11<sup>th</sup> November, 2022

**NOTIFICATION**

**Attention: Filling of the examination forms for Compulsory Test in Hindi (CTH) for Choice Based Credit System (CBCS) for Under Graduate Semester Examinations August-2022.**

All concerned Students of Under Graduate Programme Choice Based Credit System (CBCS) & (CBCS-LOCF) of Semester (Admission in 2018, 2019, 2020 & 2021) are hereby informed that the last date of submission of Examination Forms for Compulsory Test in Hindi (CTH) for Choice Based Credit System (CBCS) to be held on 04<sup>th</sup> January, 2023 is upto **05<sup>th</sup> December, 2022 (Monday) till 5:30p.m.** Colleges are required to complete the confirmation and verification of Examination forms filled by the students by **07.12.2022 (Wednesday).**

Student may fill their examination form online by using following student portal Link:


[http://dursit.du.ac.in/DU\\_ExamForm\\_CTH/StudentPortal/Login.aspx](http://dursit.du.ac.in/DU_ExamForm_CTH/StudentPortal/Login.aspx)

The College may confirm the filled examination form on the link provided below:-


[http://dursit.du.ac.in/DU\\_ExamForm\\_CTH/Login.aspx](http://dursit.du.ac.in/DU_ExamForm_CTH/Login.aspx)

After filling the examination form, student may keep the printout of the filled forms for further communication, if any. Admit card shall be issued after confirmation of the examination form by their respective College.

In case of any query / discrepancy in filling of the examination form, Student may contact their respective College.



O.S.D. (Examinations)



Dean (Examinations)

दिल्ली विश्वविद्यालय, मुख्य परिसर, दिल्ली-110007 (भारत) दूरभाष : 27667725/27001000; वेबसाइट : www.du.ac.in  
University of Delhi, Main Campus, Delhi-110007 (India) Tel. : 27667725/27001000; Website : www.du.ac.in



## மறைவு எய்தினார்கள்

### ஒளவை நடராசனார்

உரைவேந்தர் என்று தமிழுலகம் பெருமையோடு அழைக்கும் பெரும் புலவர் ஒளவை சி.துரைசாமி அவர்களுக்கும், லோகாம்பாள் அம்மையாருக்கும் 1936ஆம் ஆண்டு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு அருகில் உள்ள ஒளவை என்ற ஊரில் பிறந்தவர் ஒளவை து.நடராசன் அவர்கள். இவர் 1992ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2014ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்றுத் திறம்படச் செயலாற்றியுள்ளார். தன் தந்தையைப் போலத் தமிழின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டு வாழ்விக்க வந்த வள்ளலார், பேரறிஞர் அண்ணா, கம்பர் காட்சி, கம்பர் விருந்து, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். முதுபெரும் தமிழறிஞரான இவர் தன் 86ஆம் வயதில் 21-11-2022 அன்று காலமானார். ஒளவை நடராசனார் அவர்கள் மறைவுக்குப் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.



### ஆருர்தாஸ்

அன்றைய தஞ்சை மாவட்டம் திருவாரூரில் 10-09-1931ஆம் ஆண்டு சந்தியாகு - ஆரோக்கிய மேரி அம்மையாரின் மகனாகப் பிறந்தார் ஆருர்தாஸ். இவரின் இயற்பெயர் ஏசுதாஸ். அந்தக் காலத்தில் திரையுலகில் புகழ் பெற்றிருந்த தஞ்சை ராமையாதாஸிடம் 1955ஆம் ஆண்டு உதவியாளராகச் சேர்ந்தார். அவரிடம் இருந்து ஒரு கதையை எப்படித் திரைக்கதையாக வடிவமைப்பது, எப்படிக் காட்சிகளை அமைப்பது, உரையாடல்களை எப்படி எழுதுவது போன்ற திரைப்பட நுணுக்கங்களை உள்வாங்கிக் கொண்டார் ஆருர்தாஸ். 1959ஆம் ஆண்டு 'வாழ வைத்த தெய்வம்' என்ற படத்திற்கு வசனம் எழுதிய ஆருர்தாஸ், பின்னர் 500 படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். அன்றைய முன்னணி கதை ஆசிரியர்களான இளங்கோவன், தலைவர் கலைஞர் அவர்களுடன் நல்ல நட்புடன் இருந்த ஆருர்தாஸ் சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், ஜெமினி உள்பட பலரின் படங்களுக்கு வசனம் எழுதிப் புகழின் உச்சிக்குச் சென்றார். இவை தவிர ஆருர்தாஸ் திருக்குறளின் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். இவர் முதுமை காரணமாக 20-11-2022 அன்று தன் 91ஆம் வயதில் காலமானார். ஆருர்தாஸ் அவர்கள் மறைவுக்குப் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.

